1989 பிப்ரவரி 15]

தீர்மானம், பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறை வேற்றப் பெற்று, அனுமதி வழங்கப் பெற்றது.

மாண்புமிகு திரு. வீரபாண்டி சோ. ஆறுமுகம்: இச்சட்ட முன் வடிவைப் பேரவைமுன் அறிமுகம் செய்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இச்சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பெற்றிருக்கிறது. (குறுக்கீடு) அறிமுக நிலையில் எதிர்க்கலாம், அறிமுகம் செய்ததற்குப் பின்னால் எதிர்ப்பது சரியாகாது. தீர்மானம் நிறைவேறிய பிறகு பேசுவது முறையாகாது. கொஞ்சம் பொறுமை காட்டி, நான் என்ன சொல்லுகிறேன் என்று கவனித்து, அதற்குப் பிறகு செயல் படவேண்டும்.

(இ) ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவு 1989.

மாண்புமிகு திரு. சோ. வீரபாண்டி ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன்:

"1989 ஆம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவை, அறிமுகம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்."

திரு. வே. நா. சுப்பிரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்ட முன்வடிவை, ஆரம்ப நிலையி லேயே எதிர்க்கிறோம். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் தேர்தல்களைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகளுக்குத்தான் அவர்களுடைய பதவிக் காலம் என்று சொல்லி, அந்தத் தேர்தல் கள் நடைபெற்றன. ஆகவே, 3 ஆண்டுகள் முடிந்தபிறகு, மேலும் 5 ஆண்டுகளாக அவர்களின் பதவிக் காலத்தை அதிகரிக்கிற போது, புதிதாகத் தேர்தல் நடைபெற்று, இந்தச் சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவை முன்னுள்ள கேள்வி: "1989 ஆம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்"

தீர்மானம், பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறை வேற்றப்பெற்று, அனுமதி வழங்கப் பெற்றது.

மாண்புமிகு திரு. வீரபாண்டி சோ. ஆறுமுகம்: இச்சட்ட முன் வடிவைப் பேரவைமுன் அறிமுகம் செய்கிறேன்.

[1989 பிப்ரவரி 15

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப் பெற்றிருக்கிறது.

(ஆளும் தரப்பு உறுப்பினர்கள மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: புதிதாக ஏராளமான உறுப்பினர்கள் இரண்டு தரப்பிலும் வந்திருக்கிறார்கள். அதனால் நடைமுறை விஷயங்களுக்கு கையொலி செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

4. ஆளுநர் பேருரைக்கு நன்றிகூறும் தீர்மானத்தின் மீது விவாதம்—தொடர்ச்சி.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அதிக உறுப்பினர்கள் பேசுவ தாக எல்லாக் கட்சிகளிலிருந்தும் விரும்பியுள்ளதால், இன்று பேசு கிற மாண்புமிகு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 10 மணித் துளிகள் மட்டுமே எடுத்துக் கொண்டு, அதிக உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

*** திரு. ஏ. ஜி.சம்பத்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர் களே, தமிழக சட்டமன்றப் பேரவைக்கு நடந்த தேர்தலில் என்னை வேட்பாளராக அறிமுகப்படுத்திய தமிழ் இனத்தின் காவல் தெய்வம். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன. அடுத்து என்னை இந்த அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ள முகையூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாமன்றத்தில் 1952. 1957, 1967 ஆகிய காலகட்டங்களில் உறுப்பின ராகவும், அமைச்சராகவும் இருந்து பணியாற்றி மறைந்த என்னுடைய தந்தையார் திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களுடைய பணியை நினைவுகூர்ந்து என்னுடைய பணியைத் துவங்குகிறேன். 1969, 1971 ஆகிய கால கட்டங்களில் இந்த அவையில் இருந்து பணியாற்றிய என்னுடைய தாயார் திருமதி பத்மாவதி கோவிந்த சாமி அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்து என்னுடைய உரையைத் துவங்குகிறேன்.

அறிவுலக மேதை சாக்ரட்டீசிற்கு புகழைச் சேர்த்தது அவர் களுடைய மாணவனாக இருந்த பிளேட்டோ. பிளேட்டோவின் கொள்கைகளை புகழினுடைய உச்சிக்கு கொண்டு சென்றவன் அவனுடைய மாணவனாக இருந்த அரிஸ்டாடில். அந்த அரிஸ் டாட்டிலின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவன்